



## இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராஞ்மன்றம்

---

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும்  
வது

தொழில்தருந்தராகுவர் எந்த குறைந்தபட்ச வயதில் எவ்வளவும் வேலையாளரை  
ஓய்வுபெறச் செய்யலாமோ அந்த குறைந்தபட்ச வயதுக்கும் அத்துடன் அவற்றோடு  
தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேரவிளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு  
செய்வதற்குமானவோரு சட்டமுலம்

---

தொழில் அமைச்சர் அவர்களால் 2021, ஒன்றோபர் மாதம் 22 ஆம் திங்கியன்று  
சமர்ப்பிக்கப்பட்டது

(2021, ஒன்றோபர் மாதம் 12 ஆம் திங்கியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராஞ்மன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

---

[ 83 ஆம் சட்டமுலம் ]

இலங்கை அரசாங்க அச்சுத் தலைஞர்களத்தில் புதிப்பிக்கப்பெற்றது  
கொழும்பு 5, அரசாங்க வெளியிட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 36.00

தபாற் செலவு : ரூபா 15.00



இச்சட்டமுலத்தை [www.documents.gov.lk](http://www.documents.gov.lk) எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

**வேலையாளர்களின் குறைந்தபட்ச ஒய்வுபெறும்  
வயது**

ச.வ.- ஓ. 27/2021

தொழில்தருந்தராருவர் எந்த குறைந்தபட்ச வயதில் எவ்வளவும் வேலையாளரை ஒய்வுபெறச் செய்யலாமோ அந்த குறைந்த பட்ச வயதுக்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமானவொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசுக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுச்:-

1. இச்சட்டம், 2021 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, சுருக்கப் பேரவேலையாளர்களின் குறைந்தபட்ச ஒய்வுபெறும் வயதுச் சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

**பாகம் I**

**குறைந்தபட்ச ஒய்வுபெறும் வயது**

2. வேறேதேனும் எழுத்திலான சட்டத்தின், சேவை ஒப்பந்த குறைந்தபட்ச மொன்றின், கூட்டு உடன்படிக்கையொன்றின் அல்லது சேவை ஒப்பந்தத்தின் வேறேதேனும் வடிவத்தின் ஏற்பாடுகள் எது எவ்வாறிருப்பினாலும், இச்சட்டம் நடைமுறைக்குவரும் தேதியில் ஜம்பத்திரெண்டு வயதை அடையாதுள்ள அல்லது இச்சட்டம் நடைமுறைக்குவரும் தேதிக்குப் பின்னர் ஆட்சேர்ப்புச் செய்யப் படுகின்ற வேலையாளராருவரின் குறைந்தபட்ச ஒய்வுபெறும் வயது, அத்தகைய வேலையாளர் (இதனகத்துப்பின்னர் “குறைந்தபட்ச ஒய்வுபெறும் வயது” எனக்குறிப்பிடுகிறேன்) அறுபது வயதை அடைவதன் மேலானதாக இருத்தல் வேண்டும் :

- 20 ஆயின், இச்சட்டம் நடைமுறைக்குவரும் தேதியன்று ஜம்பத்தி ரெண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதை அடைந்துள்ள வேலை யாளராருவரின் குறைந்தபட்ச ஒய்வுபெறும் வயது, அட்வணை I இல் குறித்துரைக்கப்பட்டவாறான வயதாகவிருக்குமெனக் கருதப் படுதல் வேண்டும்.

2      வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும்  
வயது

3. (1) பதினெந்து அல்லது அதற்கு மேற்பட்ட வேலையாட்களைத் தொழிலுக்கமர்த்துகின்ற தொழில்தருந்தவரும், அட்டவணை II இல் குறித்துரைக்கப்பட்ட வேலையாட்களையும் மற்றும் வேலையின் தன்மையைக் கருத்திற்கொண்டு காலத்துக்காலம் ஒழுங்குவிதி 5 யினால் விதித்துரைக்கப்பட வேண்டியவாறான ஏதேனும் வியாபாரத்தில் அல்லது வாழ்க்கைத் தொழிலில் ஈடுபடும் எவ்ரேனும் வேலையாளரையும், அத்தகைய வேலையாட்களை குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதை அடைகின்றவரை, ஓய்வுபெறச் செய்துவாகாது:

10      ஆயின், எவ்ரேனும் தொழில்தருநர் பின்வரும் ஏதுக்களின்மீது, சேவை ஒப்பந்தத்தின் அல்லது கூட்டு உடன் படிக்கையின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி, எவ்ரேனும் வேலையாளரை முன்கூட்டி ஓய்வுபெறச் செய்யலாம்:-

(அ) சுகாதாரமடைவதன் மேல்;

15      (ஆ) ஒழுக்காற்று ஏதுக்களின் மீது;

(இ) ஏதேனும் இயற்கைக் காரணத்தின் காரணமாக தாபனமோன்றின் முடுகை அல்லது அழிவின் மேல்; அல்லது

20      (ஈ) 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் ஆணையாளர் தலைமை யதிபதியின் எழுத்திலான முன்னாக்கிகாரத்துடன்.

(2) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகள், எவ்ரேனும் வேலையாளரின் ஓய்வுக்கு முன்னரான பண்ணிரெண்டு மாதங்களினால் சராசரியாக 25 பதினெந்து அல்லது அதற்குக் குறைந்த வேலையாட்களைத் தொழிலுக்கமர்த்தியுள்ள எவ்ரேனும் தொழில்தருந்து ஏற்படுத்தியனவாதுவாகாது.

**வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது** 3

(3) குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதுக்கு முன்னர் தனது தொழிலை வறிதாக்க தானாக விரும்புகின்ற எவ்ரேனும் வேலையாளர், தானாகவே அவ்வாறு செய்யலாம்.

- |   |   |
|---|---|
| 4. இச்சட்டம் நடைமுறைக்குவரும் தேதிக்கு முன்னர் அல்லது 5 அத்தேதியன்று அல்லது அத்தேதிக்குப் பின்னர் செய்து கொள்ளப்பட்ட அல்லது செய்துகொள்ளப்படும் சேவை ஒப்பந்தம், கூட்டு உடன்படிக்கை அல்லது சேவை ஒப்பந்தத்தின் ஏதேனும் வடிவமொன்றில் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதைப் பார்க்கிலும் குறைவாக குறித்துரைக்கப்பட்ட எதேனும் ஓய்வுபெறும் வயது, 3 ஆம் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது அது தொடர்பிலும் ஏற்படுத்த தாதலும் வேண்டும். | இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாகவான்ன சேவை ஒப்பந்தம் முதலியவற்றின் காலம் வறிதால் |
| 10 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, வெற்றானதாகக் கருதப்படுதல் வேண்டுமென்பதுடன் இச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டவாறான குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது அது தொடர்பிலும் ஏற்படுத்த தாதலும் வேண்டும்.  |   |

**பாகம் II**

15

**முறைப்பாடுகளும் விசாரணைகளும்**

- |   |  |
|---|--|
| 5. (1) முன்றாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட முறை தவிர்ந்த வேறுமுறையில் தொழில்தகுநரினால் முன்கூட்டி யே ஓய்வுபெறச் செய்யப்பட்டுள்ள எவ்ரேனும் வேலையாளர், அத்தகைய ஓய்வுத் தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள், அத்தகைய ஓய்வு 20 தொடர்பில் ஆணையாளர் தலைமையதிபதி குறித்து எழுத்தில் முறை மிடலாம். | முன்கூட்டிய ஓய்வுக்கெதிராக ஆணையாளர் தலைமை யதிபதிக்கு முறைப்பாடு கணக்கை செய்தல் |
|---|--|

- |  |  |
|--|--|
| (2) ஓராம்டுப்பிரிவின்கீழ் எவ்ரேனும் வேலையாளர் ஆணையாளர் தலைமையதிபதி குறித்து முறைப்பாடொன்றைச் செய்துள்ளவிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி விசாரணையோன்றை நடாத்தி 25 அத்தகைய முறைப்பாட்டைப்பெற்ற தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் அம்முறைப்பாட்டின் மீதான அவரது இறுதி முடிவைப் பழங்குதல் வேண்டும். |  |
|--|--|

- |  |  |
|--|--|
| (3) இரண்டாம் உட்பிரிவின்கீழான விசாரணையோன்றின்மேல், ஆணையாளர் தலைமையதிபதி- |  |
|--|--|

4      வேலையாளர்களின் சூறைத்தபட்ச ஒய்வுபெறும்  
வயது

- (அ) வேலையாளரினால் செய்யப்பட்ட முறைப்பாடு ஆகுளிக்கும் சான் றுகளினால் மெய்யுறுதிப்பட்டுத்தவில்லையென அல்லது அத்தகைய முன்கூட்டிய ஒய்வு 3 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்கவள் தெனத் திருப்தியுற்றால், ஆணையாளர் தலைமையதிபதி 5 அத்தகைய முறைப்பாட்டைத் தள்ளுபடி செய்தல் வேண்டும்; அல்லது)
- (ஆ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக வேலையாளர் அவரது தொழில்தருந்தினால் முன் கூட்டியே ஒய்வுபெறச் செய்யப்பட்டுள்ளாரெனத் திருப்தியுற்றால், 10 ஆணையாளர் தலைமையதிபதி, அவரினால் வழங்கப்பட அறிவித்தல்முலம் தொழில்தருந்துக்கு பின்வருவதனைச் செய்யுமாறு பணித்தல் வேண்டும் :-
- (i) அத்தகைய ஒய்வுக்கு முன்னர் அவ்வேலையாளர் 15 எப்பதவியில் தொழிலுக்கமர்த்தப்பட்டிருந்தாரோ அப்பதவியில் அத்தகைய அறிவித்தல் தேதியிலிருந்து அவரை மீளப் பணியிலமர்த்து தலும் அத்தகைய ஒய்வுத்தேதியிலிருந்தான் அவரது வேதனங்களையும் வேறெல்லா 20 அனுகூலங்களையும் அவருக்கு வழங்குதலும்; அல்லது
- (ii) தாபனம் முடப்படுவதன் காரணமாக அல்லது 25 அத்தகைய வேலையாளர் எந்தத் தாபனத்தில் தொழில் புரிந்தாரோ அந்தத் தாபனத்தை ஒடுக்கும் செயன்முறை தொடங்கப்படுவதன் காரணமாக மீளப்பணியமர்த்தல் நடைமுறைச் சாத்தியமற்றதென ஆணையாளர் தலைமை அதிபதி அபிப்பிராயப்படுகின்றவிடத்து, மீளப் பணியமர்த்தலுக்குப் பதிலாக, கடைசியாகச் 30 செலுத்தப்பட்ட வேதனங்களை அடிப்படையாகக் கொண்டு 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல்

(சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் 6ஈ எண்ணும்  
பிரிவில் குறித்துரைக்கப்பட்டவாறாக  
ஆணையாளர் தலைமையதிபதியினால்  
தீர்மானிக்கப்பட்ட சூத்திரத்தின் நியதிகளின்  
5 படியான நட்டாட்டை விடயத்துக்கேற்ப,  
அத்தகைய தாபனத்தின் முடுகைத் தேதிவரை  
அல்லது அத்தகைய தாபனத்தின் ஒடுக்குதல்  
தொடங்கத் தேதிவரை அத்தகைய வேலை  
யாளருக்குச் செலுத்துகல்.

10 (4) எவ்வேறும் வேலையாளர், இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு  
முன்னர் (131 ஆம் அத்தியாயமான) கைத்தொழில் பினைக்குகள்  
சட்டத்தின் அல்லது 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க,  
வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்)  
சட்டத்தின் நியதிகளுக்கமைய, முன்கூட்டிய ஓய்வுபெறலுக்கெதிராக,  
15 ஆணையாளர் தலைமையதிபதிக்கு, தொழில் நியாயசபை  
யோன்றுக்கு, நடுத்தீர்ப்பாளர் ஒருவருக்கு அல்லது கைத்தொழில்  
நிதிமன்றமோன்றுக்கு முறைப்பாடொன்றைச் செய்துள்ளவிடத்தும்,  
அத்தகைய முறைப்பாடு மீதான இறுதி முடிபு ஆணையாளர்  
தலைமையதிபதியினால், தொழில் நியாயசபையினால், நடுத்தீர்ப்  
20 பாளரினால் அல்லது கைத்தொழில் நிதிமன்றத்தினால் ஆக்கப்படா  
துள்ளவிடத்தும், ஆணையாளர் தலைமையதிபதி, இச்சட்டத்தின்கீழ்  
செய்யப்பட்ட முறைப்பாடொன்றை விசாரிப்பதற்கான தத்துவத்தைக்  
கொண்டிருத்தலாகாது:

ஆயின் வேலையாளர், (131 ஆம் அத்தியாயமான)  
25 கைத்தொழில் பினைக்குகள் சட்டத்தின் அல்லது 1971 ஆம் ஆண்டின்  
45 ஆம் இலக்க, வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல்  
(சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் நியதிகளுக்கமைய, முன்கூட்டிய  
ஓய்வு பெறலுக்கு எதிரான முறைப்பாடொன்றைச் செய்திருப்பின்,  
அத்தகைய வேலையாளர் இச்சட்டத்தின்கீழான முறைப்பாடொன்  
30 றைச் செய்வதற்கு உரித்துடையவராதலாகாது.

6      வேலையாளர்களின் சூறைந்தபட்டச் ஒழிவுபெறும்  
வயது

6. (1) ஜிந்தாம் பிரிவிலின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினால் மேன்முறை மீட்டு  
செய்யப்பட்ட முடிபொன்றுடன் திருப்தியுறாத எவரேனும் தொழில் நீதிமன்றத்  
தருந்து, எழுத்தாணையோன்றின் தன்மையிலான கட்டளையோன்றை துக்கான  
வழங்குவதற்காக, அத்தகைய முடிபுக்கெதிராக மேன்முறையிட்டு விண்ணப்பம்  
5 நீதிமன்றத்தில் விண்ணப்பமான்றைச் செய்யலாம். அத்தகைய  
விண்ணப்பத்தைச் செய்கின்ற தொழில்தருந்து, அத்தகைய  
விண்ணப்பத்துக்கு அமைந்ததாகவுள்ள கட்டளை பின்வருவன  
வற்றுக்காகப் பணிக்கின்றவிடத்து, பணத்திலான பிணைப்பொறுப்  
பொன்றை ஆணையாளர் தலைமையதிபதிக்குக் கொடுத்துதவுதல்  
10 வேண்டும் :-

- (அ) வேலையாளருக்கு பணத்தொகையோன்றை மாத்திரம்  
15 செலுத்தமாறு பணிக்கின்றவிடத்து, அத்தகைய பணத்  
தொகைக்குச் சமமான தொகையோன்று;
- (ஆ) வேலையாளருக்கு பணத்தொகையோன்றைச் செலுத்து  
20 மாறும் அவரை மீளப் பணியிலமர்த்துமாறும் பணிக்கின்ற  
விடத்து, அத்தகைய பணத்தொகைக்குச் சமமான  
தொகையோன்றும் மற்றும் அத்தகைய வேலையாளரின்  
சேவை ஒப்பந்தம் முடிவுறுத்தப்பட்ட நேரத்தில்  
காணப்பட்ட அவரது மாதாந்தச் சம்பளத்தின் அல்லது  
25 வேதனங்களின் பன்னிரெண்டு மடங்கும். நாட்சம்பளம்  
செலுத்தப்படும் வேலையாளரொருவரின் விடயத்தில்,  
மாதாந்தச் சம்பளம் அல்லது வேதனங்கள், அத்தகைய  
வேலையாளரின் நாளாந்த வேதனத்தின் இருபத்தாறு  
மடங்குகளாக இருத்தல் வேண்டும்.
- 25 (2) மேன்முறையிட்டு நீதிமன்றம், விண்ணப்பகாரர் பணத்திலான  
பிணைப்பொறுப்பொன்றைக் கொடுத்துதவியுள்ளாரெனப்  
பயனுறுத்துவதற்கான ஆணையாளர் தலைமையதிபதியின் சான்றித  
மோன்று இணைக்கப்படாது எழுத்தாணையோன்றின் தன்மை  
30 யிலான கட்டளையோன்றை வழங்குவதற்கான விண்ணப்பத்தை  
ஏற்றுக்கொள்ளுதலாகாது.

**வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது** 7

(3) ஆணையாளர் தலைமையதிபதி, இப்பிரிவின் கீழ் பின்னேப்பொறுப்பாகக் கொடுத்துதவப்பட்ட எல்லா பணங்களையும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் வங்கியில் வட்டியைக் கொண்டுள்ள கணக்கொண்டில் வைப்பிலிடச் செய்வித்தல் 5 வேண்டும். பின்னேப்பொறுப்பானது, விடயத்துக்கேற்ப, மேன்முறை யீட்டு நீதிமன்றத்தின் அல்லது உயர் நீதிமன்றத்தின் இருதித் தீர்மானத்தின் நியதிகருக்கமைய இயைபான திறத்தவர்களுக்கு விடுவிக்கப்படுதல் வேண்டும்.

**பாகம் III**

10           **சட்டத்தின் நிருவாகமும் தொழில் ஆணையாளர்  
தலைமையதிபதியின் தத்துவங்களும்**

7. தொழில் ஆணையாளர் தலைமையதிபதி இச்சட்டத்தின் சட்டத்தின் நிருவாகத்துக்குப் பொறுப்பாகவிருத்தல் வேண்டுமென்பதுடன், நிருவாகம் இச்சட்டத்தின்கீழ் அவருக்குள்ள எவையேனும் தத்துவங்களை, 15 கடமைகளை மற்றும் பணிகளை அவரினால் அதிகாரமளிக்கப் பட்டவாறான தொழில் திணைக்களத்தின் எவரேனும் அலுவல ருக்குக்கையளிக்கலாம்.

8. (1) ஆணையாளர் தலைமையதிபதி, 5 ஆம் பிரிவின் கீழ் ஆணையாளர் செய்யப்பட்ட முறைப்பாடோன்று தொடர்பிலான ஏதேனும் தலைமையதிபதியின் 20 விசாரணையின் நோக்கங்களுக்காக, மாவட்ட நீதிமன்றத்தின் தத்துவங்கள் பின்வரும் தத்துவங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்:-

- (அ) சாட்சிகளுக்கு அழைப்பாணைவிடுத்தலும் அவர்களின் வருகையை கட்டாயப்படுத்துதலும்;
- (ஆ) ஆவணங்களின் காண்பிப்பை கட்டாயப்படுத்துதல்;  
25           அல்லது

(இ) எவரேனும் சாட்சியின் சான்றானது சத்தியத்தின்மீது அல்லது உறுதியுரையின்மீது கொடுக்கப்படுவதனைத் தேவைப்படுத்துதல் அல்லது அத்தகைய ஒவ்வொரு சாட்சிக்கும் சத்தியத்தை அல்லது உறுதியுரையை

8      வேலையாளர்களின் சூறைந்தபட்ச ஓய்வுபெறும்  
வயது

ஆணையாளர் தலைமையதிபதியினால் அதற்கென  
அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரோருவரினால்  
எடுத்தோதப்படுவதனைச் செய்வித்தல்.

(2) ஆணையாளர் தலைமையதிபதி எவ்ரேனும் தொழில்தகுநகருக்கு  
5      சேர்ப்பித்த ஏழுத்திலான அறிவித்தல் மூலம் அத்தகைய பணிப்பில்  
குறித்துரைக்கப்பட்டவாறான தேதிக்கு முன்னர் அத்தொழில்தகுநர்  
பின்வருவனவற்றை தனக்கு கொடுத்துதவுமாறு பணிக்கலாம் :-

(அ) அவரது எல்லா வேலையாட்கள் தொடர்பான விபரத்  
10     திரட்டொன்று அல்லது அத்தகைய வேலையாட்களின்  
வகுப்பு அல்லது விவரணம் மற்றும் இச்சட்டத்தின்  
நோக்கங்களுக்காக ஆணையாளர் தலைமையதிபதி  
தேவைப்படுத்தக்கூடியவாறான எவையேனும் விபரங்கள்;

(ஆ) அத்தகைய தொழில்தகுநரினால் கொடுத்துதவுப்பட்ட  
15     ஏதேனும் விபரத்திரட்டில் குறிப்பிடப்பட்ட எவையேனும்  
விபரங்கள் தொடர்பில் ஆணையாளர் தலைமையதிபதி  
தேவைப்படுத்தக் கூடியவாறான அத்தகைய தகவல்கள்  
அல்லது விளக்கங்கள்; அல்லது

(இ) அத்தகைய தொழில்தகுநரினால் பேணப்பட்ட ஏதேனும்  
20     இடாப்பு அல்லது பதிவேடு முழுவதினது அல்லது அதன்  
ஏதேனும் பாகத்தினது சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப்  
பிரதிகள்.

(3) (அ) ஆணையாளர் தலைமையதிபதியினால் வழங்கப்  
25     பட்ட அழைப்பாணைகளில் குறிப்பிடப்பட்ட  
நேரத்திலும் இடத்திலும் ஆணையாளர் தலைமை  
யதிபதிக்கு முன்தோன்றுவதற்கு காரணமின்றி  
தவறுகின்ற;

(ஆ) ஆணையாளர் தலைமையதிபதிக்கு அல்லது  
30     அவர்சார்பில் ஆணையாளர் தலைமையதி  
பதியினால் அதிகாரமளிக்கப்பட்ட எவ்ரேனும்

**வேலையாளர்களின் சூறைத்தபடச் சீயவுபெறும் 9  
வயது**

அலுவலருக்கு முன் சாட்சியாளரோராக  
சத்தியஞ்செய்வதற்கு அல்லது உறுதிப்படுத்து  
வதற்கு மறுக்கின்ற;

- (இ) உள்நுழைவதற்கு அல்லது சோதனையிடுவதற்கு  
5 அல்லது ஆணையாளர் தலைமையதிபதி அவரது  
தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கு அவசியமான  
வாறாக அவரினால் தேவைப்படுத்தப்பட்ட  
உதவியை வழங்க மறுக்கின்ற;
- (ஈ) ஆணையாளர் தலைமையதிபதி அளிக்கப்பட்ட  
10 தத்துவங்களைப் பிரயோகிப்பதில் அவருக்கு  
முட்டுக்கட்டையிடுகின்ற அல்லது இடையூறு  
விளைவிக்கின்ற;
- (உ) வேதனங்கள் பற்றிய ஏதேனும் இடாப்பை அல்லது  
15 பதிவேட்டைக் காண்பிக்க மறுக்கின்ற அல்லது  
ஆணையாளர் தலைமையதிபதி அளிக்கப்பட்ட  
தத்துவங்களின்கீழ் அவருக்குக் காண்பிக்குமாறு  
அல்லது கொடுக்குமாறு அவரினால் தேவைப்  
படுத்தப்படுகின்ற ஏதேனும் தகவலை கொடுக்க  
மறுக்கின்ற;
- 20 (ஊ) ஏதேனும் முக்கியமான விபரத்தில் பொய்யான  
தாகவுள்ள வேதனங்கள் பற்றியதுமான ஏதேனும்  
இடாப்பை அல்லது பதிவேட்டைத் தயாரிக்கின்ற  
அல்லது தயாரிக்கச் செய்கின்ற அல்லது அத்தகைய  
एதேனும் இடாப்பு அல்லது பதிவேடு  
25 பொய்யானதாகவுள்ளதென அறிந்துகொண்டு  
ஆணையாளர் தலைமையதிபதி அளிக்கப்பட்ட  
தத்துவத்தின்கீழ் செயலாற்றி அவருக்கு அதனைக்  
காண்பிக்கின்ற அல்லது காண்பிக்கச் செய்கின்ற  
அல்லது அறிந்துகொண்டு அனுமதிக்கின்ற;

10 வேலையாளர்களின் சூறந்தபட்ச ஓய்வுபெறும்  
வயது

- (ஏ) ஆணையாளர் தலைமையதிபதிக்கு அளிக்கப்பட்ட  
தத்துவங்களின்கீழ் செய்திபடுகின்ற ஆணையாளர்  
தலைமையதிபதிக்கு ஏதேனும் தகவல் பொய்யான  
தாக இருப்பதாக அறிந்துகொண்டே, அவ்வேதே  
5 னும் தகவலை அவருக்குக் கொடுத்துக்கொள்ள; அல்லது
- (ஏ) (i) ஆணையாளர் தலைமையதிபதியின்  
அபிப்பிராயத்தில், காரணமின்றி அல்லது  
10 நியாயமற்றாகவுள்ள காரணத்துடன்  
ஆணையாளர் தலைமையதிபதியினால்  
வழங்கப்பட்ட ஏதேனும் அழைப்பாணையில்  
குறிப்பிடப்பட்ட நேரத்திலும் இடத்திலும்  
ஆணையாளர் தலைமையதிபதிக்கு முன்  
தோன்றத்தவறுகின்ற;
- 15 (ii) ஆணையாளர் தலைமையதிபதியின்  
அபிப்பிராயத்தில் காரணமின்றி அல்லது  
நியாயமற்றாகவுள்ள காரணத்துடன்  
அவரது உடைமையில் அல்லது தத்துவத்தி  
லுள்ள ஆணையாளர் தலைமையதிபதியின்  
20 அபிப்பிராயத்தில் ஆணையாளர் தலைமை  
யதிபதியினால் விசாரணை செய்யப்படு  
கின்ற கருமங்களின் உண்மையைக்  
கண்டிவதற்கு அவசியமாகவுள்ளதுமான  
एதேனும் ஆவணத்தை ஆணையாளர்  
25 தலைமையதிபதிக்குக் காண்பிப்பதற்கும்  
காட்டுவதற்கும் மறுக்கின்ற அல்லது தவறு  
கின்ற;
- (iii) ஆணையாளர் தலைமையதிபதியின் முன்  
30 சாட்சியொருவராக சத்தியஞ்செய்வதற்கு  
அல்லது உறுதிப்படுத்துவதற்கு மறுக்கின்ற;  
அல்லது

(iv) ஆணையாளர் தலைமையதிபதியினால்  
விடுக்கப்பட்ட ஏதேனும் பணிப்புக்கு  
இணங்கியோழுகுவதில் தவறுகை புரிகின்ற,  
அல்லது விபரத்திரட்டொன்றைக்  
5 கொடுத்துதவும்படி கோரப்படும்போது  
பொய்யான ஒரு விபரத்திரட்டை அல்லது  
ஏதேனும் பொய்யான கூற்றைக்கொண்டுள்ள  
ஒரு விபரத்திரட்டை அறிந்து கொண்டு  
தயாரிக்கின்ற அல்லது கொடுத்துதவுகின்ற  
10 அல்லது கொடுத்துதவச் செய்கின்ற,

ஒவ்வொராளும், இப்பிரிவின் கீழ் தவறோன்றைப் புரிகின்றார்  
என்பதுன் நீதிவாணாருவரின் முன் நடாத்தப்படுகின்ற சுருக்க  
விசாரணையின் பின்னர் அதன்கண் குற்றத்தீர்ப்பளிக்கப்படு  
வதன்மேல், ஜயாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணமோன்றுக்கு  
15 அல்லது ஆறு மாதங்களை விஞ்சாத காலப்பகுதியொன்றுக்கான  
இருவகையிலொருவகை மறியற்றன்டனைக்கு அல்லது அத்தகைய  
குற்றப்பணம் மற்றும் மறியற்றன்டனை ஆகிய இரண்டுக்கும்  
பொறுப்புடையவராதல் வேண்டும்.

9. எவ்வேறுமாளுக்கு சேர்ப்பிக்கப்பட அல்லது கொடுக்கப்பட அறிவித்தல்  
20 வேண்டுமென இச்சட்டத்தினால் தேவைப்படுத்தப்படுகின்ற கணைச் சேர்ப்பித்தல்  
ஏதேனும் அறிவித்தலானது, அத்தகைய ஆளுக்கு தனிப்பட்ட  
முறையில் சேர்ப்பிக்கப்படாது அல்லது கொடுக்கப்படாது இருந்தால்,  
அத்தகைய அள் தங்கியுள்ள அல்லது தொழில்புரிகின்ற அவரது  
வழமையான அல்லது இறுதியாக அறியப்பட இடத்தின் முகவரிக்கு  
25 பதிவஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பிவைக்கப்படின், அத்தகைய  
அறிவித்தல் அத்தகைய ஆளுக்கு முறையாகச் சேர்ப்பிக்கப்  
பட்டுள்ளதாக அல்லது கொடுக்கப்பட்டுள்ளதாக சுருதப்படுதல்  
வேண்டும்.

10. (1) அமைச்சரானவர், விதித்துறைக்கப்பட வேண்டுமென ஒழுங்குவிதிகள்  
30 இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்ட அல்லது தேவைப்படுத்தப்பட்ட  
எல்லாக் கருமங்கள் தொடர்பிலும் அல்லது இச்சட்டத்தினால்

## 12 வேலையாளர்களின் சூறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது

எவ்வெல்லாக் கருமங்கள் தொடர்பிலும் ஒழுங்குவிதிகள் ஆக்கப்படவேண்டுமென தேவைப்படுத்தப்பட்டுள்ளதோ அல்லது அதிகாரமளிக்கப்பட்டுள்ளதோ அவ்வெல்லாக் கருமங்கள் தொடர்பிலும் ஒழுங்குவிதிகளை ஆக்கலாம்.

- 5      (2) இப்பிரிவின்கீழ் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் வர்த்தமானியில் வெளியிடப்படுதல் வேண்டுமென்பதுடன் அத்தகைய வெளியீட்டின் மேல் அல்லது ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய பிந்திய தேதியில் நடைமுறைக்குவருதலும் வேண்டும்.
- 10     (3) இப்பிரிவின்கீழ் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதி ஒவ்வொன்றும் வர்த்தமானியில் அது வெளியிடப்பட்டதிலிருந்து முன்று மாதங்களுக்குள் அங்கீகாரத்துக்கென பாராளுமன்றத்தின்மூன்கொண்டபடுதல் வேண்டும். அவ்வாறு அங்கீகாரிக்கப்படாத படாத ஏதேனும் ஒழுங்குவிதி அத்தகைய அங்கீகாரமளிக்கப்படாத 15 தேதியிலிருந்து, ஆனால் அதன்கீழ் முன்னர் செய்யப்பட்ட எவற்றுக்கும் பாங்கமின்றி, இல்லாதொழிலிக்கப்படுவதாகச் சுருதப்படுதல் வேண்டும்.

## பாகம் IV

### தவறுகளும் தண்டனைகளும்

- 20     11. முன்றாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளை முன்கூட்டி மீறுகின்ற எவ்வேறும் தொழில்தருந்த தவறோன்றைப் புரிகின்றார் ஓய்வு பெறல் என்பதுடன், குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன்மேல் ஜயாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாத காலப்பகுதியொன்றுக்கு இருவகையிலொருவகை 25 மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மற்றும் மறியற்றண்டனை ஆகிய இரண்டுக்கும் பொறுப்புடையவராதல் வேண்டும்.

12. (1) ஜந்தாம் பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதி ஆணையாளர் தலைமையதிபதி தனில் வழங்கப்பட்ட அறிவித்தவில் குறித்துரைக்கப்பட்ட யின் பணிப்பொன்றுக்கு இணங்கியொழுகத் தவறுகின்ற எவ்வேளைம் பணிப்புக்களுக்கு தொழில்துருந், தலைவரான்மைப்படிவதுடன், நீதிவாணாருவரினால் இணங்கி யோழுகாமை
- 5 நடாத்தப்படும் சுருக்கமுறை விசாரணையின் பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்படுவதன்மேல், ஜயாயிரம் ரூபாவுக்குக் குறையாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாத காலப்பகுதியொன்றுக்கு இருவகையிலொருவகை மறியற்றங்டனை எனக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மற்றும் மறியற்றங்டனை 10 ஆகிய இரண்டுக்கும் பொறுப்புடையவராதல் வேண்டும்.
- (2) ஜந்தாம் பிரிவின் கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினால் வழங்கப்பட்ட அறிவித்தவின் பணிப்புகளுக்கு தொழில்துருந் இணங்கியொழுகியுள்ளார் என்பதை என்பிக்கும் பொறுப்பு அத்தகைய தொழில்துருநின் மீதானதாகும்.
- 15 (3) இப்பிரிவின் கீழ் தொழில்துருநரொருவருக்கு குற்றத்தீர்ப் பளிக்கப்படுவதன்மேல், அத்தகைய தொழில்துருந் பின்வருவன் வற்றிறச் செய்தல் வேண்டும் :-
- (அ) ஒராம் உட்பிரிவின் கீழ் அத்தகைய தொழில்துருந் செலுத்துவதற்குப் பொறுப்பாகவுள்ள குற்றப்பணத்துக்கு 20 மேலதிகமாக, குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் அத்தகைய பணிப்புக்கு அவர் இணங்கியொழுகாது தொடர்ந்து தவறுகின்ற ஒவ்வொரு நாள் தொடர்பிலும் நாறு ரூபா மேலதிகமாக குற்றப்பணமொன்றைச் செலுத்துதல் வேண்டும்;
- 25 (ஆ) ஜந்தாம் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவித்தவில் குறித்துரைக்கப்பட்ட தேதியில் தொடங்குகின்றதும் அத்தகைய தொழில்துருந் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட தேதியில் முடிவடைகின்றதுமான காலப்பகுதியொன்றுக்கு, அத்தகைய வேலையாளர் ஓய்வுபெறச் 30 செய்யப்படாமல் தொழிலில் இருந்திருந்தால் அவருக்குச் செலுத்தப்படற்பாலனவாக இருந்திருக்கக்கூடிய 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் பந்தி (ஆ) வின்கீழான வேதனங்கள், அனுகூலங்கள் அல்லது நட்டச்சுகளை அத்தகைய வேலையாளருக்குச் செலுத்துதல் வேண்டும்;

**14 வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும்  
வயது**

(அ) வேலையாளர், அத்தகைய தொழில்தருநர் குற்றத்தீர்ப்  
பனிக்கப்படும் தேதிக்கு முன் னர் குறைந்தபட்ச  
ஓய்வுபெறும் வயதை அடைகின்றவிடத்து, அவ்வேலை  
யாளர் எத்தேதியன்று குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதை  
5 அடைகின்றாரோ அத்தேதிவரை அவருக்கு வேதனங்கள்,  
அனுகூலங்கள் அல்லது நட்டச்சுகளைச் செலுத்த  
வேண்டும்.

(ஆ) தொழில்தருநரோராறுவர் (3) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும்  
பந்தியின் கீழ் செலுத்துவதற்குப் பொறுப்புடையவராகவுள்ள  
10 ஏதேனும் பணத்தொகையானது, எந்த நீதிமன்றத்தினால்  
அத்தகைய தொழில்தருநர் குற்றத்தீர்ப்பனிக்கப்பட்டாரோ அந்த  
நீதிமன்றத்தினால் அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு குற்றப்பணத்தைப்  
போன்று அத்தகைய நீதிமன்றத்தின் கட்டளையொன்றின்மூலம்  
15 அறவிடப்படலாம் என்பதுடன் அவ்வாறு அறவிடப்பட்ட தொகை  
யானது வேலையாளருக்குச் செலுத்தப்படுதலும் வேண்டும்.

**13. இச்சட்டத்தின் கீழான ஏதேனும் தவறோன்று ஆட்கள் ஆட்கள் குழுவொன்றினால் புரியப்பட்டுள்ளவிடத்து, அந்த நேரத்தில் - குழுவொன்றி  
நால் புரியப்பட்ட**

(அ) அத்தகைய ஆட்கள் குழுவானது கூட்டினைக்கப்பட்ட தவறுகள்  
குழுவொன்றாக இருப்பின், அக்கூட்டினைக்கப்பட்ட  
20 குழுவின் ஒவ்வொரு பணிப்பாளரும் ஒவ்வொர்  
அலுவலரும் அத்தகைய தவறுக்குக் குற்றவாளியாகக்  
கருதப்படுதல் வேண்டும்;

(ஆ) அத்தகைய ஆட்கள் குழுவானது குழுமமொன்றாக  
இருப்பின், அத்தொழிற்சங்கத்தின் ஒவ்வொர் பங்காளரும்  
25 அத்தகைய தவறுக்குக் குற்றவாளியாகக் கருதப்படுதல்  
வேண்டும்;

(இ) அத்தகைய ஆட்கள் குழுவானது தொழிற்சங்கமொன்றாக  
இருப்பின், அத்தொழிற்சங்கத்தின் ஒவ்வொர் அலுவலரும்  
அத்தகைய தவறுக்குக் குற்றவாளியாகக் கருதப்படுதல்  
30 வேண்டும்; அத்துடன்

(அ) அத்தகைய ஆட்கள் குழுவானது, ஒரு குழுமம் அல்லது  
தொழிற்சங்கம் தவிர்ந்த குழுவான்றாகவும் மற்றும்  
சூட்டினைக்கப்படாத குழுவான்றாகவும் இருப்பின்,  
அத்தகைய குழுவின் தலைவர், முகாமையாளர்,  
5 செயலாளர் மற்றும் ஒவ்வொர் அலுவலரும் அத்தகைய  
தவறுக்கு குற்றவாளியாகக் கருதப்படுதல் வேண்டும்:

ஆயின், அத்தகைய ஆளைவரும் இச் சட்டத்தின் கீழான  
தவறோன்று அவர் அறியாமல் புரியப்பட்டதென அல்லது அத்தகைய  
தவறு புரியப்படுவதைத் தடுப்பதற்கு உரிய எல்லா விழிப்புக்  
10 கவனத்தையும் தாம் பிரயோகித்தார் என அத்தகைய ஆள்  
எண்டித்தால், அத்தகைய ஆள் அத்தகைய தவறுக்கு குற்றவாளியாகக்  
கருதப்படுதலாகாது.

#### 14. எவ்ரேனியான் -

ஆணையாளர்  
தலைமை  
யதிபதியை  
அவமதித்தல்

(அ) இச்சட்டத்தின்கீழ் ஆணையாளர் தலைமையதிபதியினால் 15  
நடாத்தப்பட்ட ஏதேனும் விசாரணையின் போது  
ஆணையாளர் தலைமையதிபதியை இழிவுபடுத்துகின்ற  
அல்லது அச்சுறுத்துகின்றவிடத்து; அல்லது  
20 மில் தலையீடு செய்கின்றவிடத்து;

(ஆ) ஆணையாளர் தலைமையதிபதியினால் நடாத்தப்படும்  
சட்டமுறையான அத்தகைய விசாரணைச் செயன்முறை  
மில் தலையீடு செய்கின்றவிடத்து,

அத்தகைய ஆள், ஆணையாளருக்கெதிரான அவமதிப்புத் தவறைப்  
புரிகின்றார்.

15. இச்சட்டத்தின்கீழான தவறோவ்வொன்றும், வேலையாளர் இச்சட்டத்தின்  
கடைசியாக எந்த இடத்தில் தொழில்புரிசின் றாரோ அந்த  
25 இடத்துக்கான பிரிவில் நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ள கீழ்க்கண்ட காரணங்கள் தவறுக்காக  
நீதிவானொருவரினால் சுருக்கமுறையாக விளங்கப்படத்தக்கதாக  
இருக்கல் வேண்டும்.

16 வேலையாளர்களின் சூறைந்தபடச் செய்வுபெறும்  
வயது

**16.** இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக ஆணையாளர் தலைமை யதிபதியினால் நடாத்தப்படும் ஏதேனும் விசாரணையிலான நடவடிக்கைமுறைகள் இயற்கை நீதி பற்றிய நெறிமுறைகளுடன் முரண்படாத ஏதேனும் முறையில் ஆணையாளர் தலைமையதிபதி 5 யினால் நடாத்தப்படுதல் வேண்டும்.

ஆணையாளர்  
தலைமை  
யதிபதியால்  
நடாத்தப்படும்  
விசாரணையின்  
நடவடிக்கை  
முறைகள்  
இயற்கை  
நீதிபற்றிய  
நெறிமுறை  
களுக்கு  
முரண்படா  
திருத்தல்

**17.** (1) எவ்வளவும் தொழில்தருநர் இச்சட்டத்தின் கீழான தவறோன் றுக்குக் குற்றஞ்சாட்டப்படுமிடத்து, அத்தகைய தொழில்தருநர், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 136 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க அவரினால் உரியமுறையில் செய்யப்பட்ட 10 முறைப்பாட்டின்மேலும் மற்றும் அவரது உட்சருத்துப்பற்றி மூன்று நாட்களுக்குக் குறையாத அறிவித்தலை வழக்குத்தொடுநருக்குக் கொடுப்பதன் மீதும், உண்மையான தவறாளரென அவர் குற்றஞ்சாட்டுகின்ற வேறொன்றுமானால் நீதிமன்றத்தின்முன்னர் 15 கொண்டிரவதற்கு அச்சட்டத்தின் அத்தியாயம் XIV இன் ஏற்பாடுகளுக்கமைய உடித்துடையவராதல் வேண்டுமென்பதுடன், அத்தகைய வேறு ஆளினால் தவறானது புரியப்பட்டமை எண்பிக்கப்பட்டுள்ளாயின்றி, தொழில்தருநர், இச்சட்டத்தின் ஏற்பாடுகளை வலுவுறுத்துவதற்குத் தாம் உரிய விழிப்புக்கவனம் 20 பிரயோகித்துள்ளாரென்றும் அத்தகைய வேறு ஆள் அவரது அறிவோ, சம்மதமோ அல்லது உட்கையோ இன்றி அத்தவறைப் புரிந்துள்ளாரென்றும் நீதிமன்றத்தின் திருப்திக்கு எண்பித்தால், அப்போது, அத்தகைய வேறு ஆள் அத்தவறுக்குக் குற்றத்தீர்ப்பளிக்கப்படுதலும் வேண்டும்; அத்துடன் தொழில்தருநர் 25 அத்தவறு தொடர்பிலான ஏதேனும் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதலும் வேண்டும்.

இச்சட்டத்தின்கீழ்  
தலைமைக்குக்  
குற்றஞ்சாட்டப்  
பட்ட ஆளொரு  
வருக்குக்  
கிடைக்கக்  
கூடிய  
தாகவளின  
விசே  
எதிரவாதம்

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட ஏதேனும் விடயத்தில் தொழில்தருநரினால் வேறொன்றுமானுக்கெதிராக முறைப்பாடொன்று செய்யப்படுமிடத்து-

(அ) அத்தகைய வேறு ஆளுக்கெதிரான குற்றவழக்குத் தொடுப்புதொழில்தருநினால் அல்லது அவரின் சார்டில் நடாத்தப்படுதல் வேண்டும்;

(ஆ) அத்தகைய வேறு ஆளுக்கெதிரான வழக்குநடவடிக்கை

5 களில் குற்றவழக்குத்தொடுநினால் அழைக்கப்பட்ட எவ்வேறும் சாட்சி, ஆணையாளர் தலைமையதிபதியினால் அதற்கென அதிகாரமளிக்கப்பட்ட எவ்வேறும் அலுவலரினால் குறுக்குவிசாரணை செய்யப்படலாம்; அத்துடன்

10 (இ) அத்தகைய வேறு ஆளுக்கெதிரான வழக்குநடவடிக்கை கள் தீர்மானிக்கப்படும் வரை, தொழில்தருநின் குற்றவழக்குத்தொடுப்பிலான வழக்குநடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுதல் வேண்டும்.

15 18. இச்சட்டத்தில் சந்தர்ப்பம் வேறுவகையாகத் தேவைப் பொருள்கோடல் படுத்தினாலோழிய-

“ஆணையாளர் தலைமையதிபதி” என்பது, தொழில் ஆணையாளர் தலைமையதிபதி என்று பொருளாகும் என்பதுடன், எவ்வேறும் மேலதிகத் தொழில் ஆணையாளர் தலைமையதிபதியையும், தொழில் ஆணையாளரையும், பிரதித் தொழில் ஆணையாளரையும், ஓர் உதவித் தொழில் ஆணையாளரையும் அல்லது எவ்வேறும் தொழில் அலுவலரையும் உள்ளடக்கும்;

20 “தொழில்தருநர்” என்பது, எவ்வேறும் வேலையாளரைத் தொழிலுக்கமர்த்துகின்ற அல்லது வேறேவரேறும் ஆளின் சார்டில் எவ்வேறும் வேலையாளரைத் தொழிலுக்கமர்த்தச் செய்கின்ற எவ்வேறுமாளர் என்று பொருளாகும் என்பதுடன், அத்தகைய சூழ ஒரு சூழமமாக, கம்பெனியாக, சூட்டுத்தாபனமாக, தொழிற்சங்கமாக அல்லது ஒரு சூட்டிணைக்கப்படாத சூழமொன்றாக இருந்தாலுங்கள், ஆனால் இச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாட்டிலிருந்து

18 வேலையாளர்களின் சூறைந்தபட்ச ஓய்வுபெறும்  
வயது

அல்லது இச் சட்டத்தின் கீழான ஏற்பாடுகளின் கீழ்  
ஆக்கப்பட்ட ஏதேனும் ஒழுங்குவிதியிலிருந்து  
தவிர்க்கப்படுகின்ற அத்தகைய வேறு ஆளை அல்லது  
அத்தகைய சூழலை உள்ளடக்காது;

5 “அமய தன்மையினதான தொழில்” என்பது, ஏதேனுமோரு  
பஞ்சாங்க ஆண்டில் முப்பத்தாறு நாட்களை விஞ்சாதுள்ள  
வேலையாளரோராகுவரின் தொழில் என்று பொருளாகும்;

“நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கான தொழில்” என்பது, ஒரு  
நாட்களில், மாதங்களில் அல்லது ஆண்டுகளில் இடையே  
நாட்களில், மாதங்களில் அல்லது ஆண்டுகளில்  
குறித்துரைக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்டவொரு  
காலப்பகுதிக்கான எழுத்திலானவொரு தொழில்  
ஒப்பந்தம் என்று பொருளாகும் என்பதுடன், ஏவேயுள்ள  
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கான தொழில் ஒப்பந்தத்துக்கு  
இத்ததாகவுள்ள காலநீட்சிக்கு நீடித்துள்ளதெனக்  
கருதப்படவேண்டியதாக, அத்தகைய ஒப்பந்தம்  
குறிப்பிட்டவொரு பணியின் அல்லது கருத்திட்டத்தின்  
புரிகையுடன் குறிப்பாக இணைந்துள்ளவிடத்தும் மற்றும்  
ஆறு பஞ்சாங்க மாதங்களுக்கு மேற்பட்ட புதியவொரு  
20 தொழில் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளாமல் அத்தகைய  
நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கான ஒப்பந்தம்  
முடிவடைந்தபின் னர் அத்தகைய வேலையாளரின்  
சேவைகளைத் தொழில்தருநர் வைத்திருக்குமிடத்தும்  
அதே தனியாளுடன் செய்துகொள்ளப்பட்ட தொடர்ச்சி  
25 யான நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கான ஒப்பந்தத்தையும்  
உள்ளடக்கும்;

“தகுதிகாண் நிலையிலுள்ள வேலையாளர்” என்பது,  
180 நாட்களை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு வேலை  
செய்கின்ற வேலையாளரோராகுவர் என்று பொருளாகும்;  
அத்தகைய காலப்பகுதியினுள் தொழில்தருநர்,

குறிப்பிட்டவொரு பதவிக்கு அத்தகைய வேலையாளர் பொருத்தமானவராக உள்ளாராவென்பதை முடிபுசெய்வ தற்குத் தனித்தற்றுணிப்பைக் கொண்டுள்ளார்; இல்லையெனின் அத்தகைய காலப்பகுதியைத் தொண்ணாறு 5 நாட்களைக்கொண்டவொரு காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு முடிபுசெய்யலாம்; அத்துடன் வேலையாளரோராறுவர் அதே பதவியில் தொழிலுக்கமர்த்தப்பட்டிருந்தால் அல்லது 10 அத்தொழில்தருந்துடன் ஏதேனும் சேவை ஒப்பந்தத் தின்மீது முன்னர் அதே வேலையைப் புரிந்திருந்தால் அத்தகைய வேலையாளரை உள்ளடக்காது;

“பருவகாலத் தொழில் ஒப்பந்தம்” என்பது, குறித்துரைக் கப்பட்டவொரு பருவகால வேலை தொடர்பில் ஒரு 15 தொழில்தருந்துக்கும் ஒரு வேலையாளருக்கும் இடையேயான எழுத்திலான ஒரு தொழில் ஒப்பந்தத்தில் நாட்களில் அல்லது மாதங்களில் குறித்துரைக்கப்பட வேண்டியவொரு காலத்துக்கானதும் உள்ளபடியான அல்லது வேறு அடிப்படையின்மீது செய்துகொள்ளப் 20 பட்டதும் ஒவ்வொரு பன்னிரெண்டு மாதகாலப் பகுதியிலும் ஈடுபடுத்துக்கைக் காலம் ஆறுமாதங்களை விஞ்சாதிருந்தால் திட்டவட்டமற்ற காலத்துக்கான ஒப்பந்தமெனக் கருதப்படாதிருக்க வேண்டியதுமான 25 அத்தகைய ஒப்பந்தம் என்று பொருளாகும்;

“வேலையாளர்” என்பது, (131 ஆம் அத்தியாயமான) கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்தில், “வேலையாளர்” 25 என்ற பதத்துக்குக் குறித்தனிக்கப்பட்ட அதேபொருளைக் கொண்டு ருத்தல் வேண்டும்;

“வேதனங்கள்” என்பது, அடிப்படைச் சம்பளம் அல்லது சம்பளமும் வாழ்க்கைச் செலவுப்படியும் அல்லது வேறேதேனும் ஒத்துபடி என்று பொருளாகும்.

30 19. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஒப்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்றல் ஏற்படும் விடயத்தில் சிங்கள உரை மேலோங்கி நிற்றல்

20 வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும்  
வயது

அட்டவணை I

பிரிவு 2

வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதுச் சட்டம் நடைமுறைக்குவரும் தேதியில்	குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது
உள்ளவாறு வேலையாளரின் வயது	

54 அல்லது அதற்கு மேற்பட்டதும் 55 வயதிற்குப்பட்டதும்	57 வயது
53 அல்லது அதற்கு மேற்பட்டதும் 54 வயதிற்குப்பட்டதும்	58 வயது
52 அல்லது அதற்கு மேற்பட்டதும் 53 வயதிற்குப்பட்டதும்	59 வயது
52 வயதிற்குப்பட்ட	60 வயது

அட்டவணை II

பிரிவு 3 (1)

1. அரசாங்கத்துறையிலுள்ள எவ்வேறும் தொழில்துறை அல்லது வேலையாளர்.
2. எழுத்திலான சட்டத்தின்கீழ் தாடிக்கப்பட்ட ஏதேனும் நியதிச்சட்ட சடையிலுள்ள எவ்வேறும் வேலையாளர்.
3. 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளிலுள்ள எவ்வேறும் வேலையாளர்.
4. ஏதேனும் மாகாணசடையில் அல்லது உள்ளூரத்திகாரசடையில் உள்ள எவ்வேறும் வேலையாளர்.
5. 1972 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் கருத்துக்குட்பட்ட ஏதேனும் பதிவுசெய்யப்பட்ட சங்கத்தினால் ஆட்சேர்ப்புச்செய்யப்பட்ட எவ்வேறும் வேலையாளர்.
6. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 68 ஆம் பிரிவினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அரசுகட்டனை நிறுவனமொன்றின் எவ்வேறும் வேலையாளர்.
7. இலங்கைப் பிரச்சயல்லாத எவ்வேறும் வெளிநாட்டு வேலையாளர்.
8. ஏதேனும் வியாபாரத்தில் அல்லது வாழ்க்கைத் தொழிலில் பயிற்சிக்கான ஏதேனும் சேவை ஒப்பந்தத்தைச் செய்துள்ள எவ்வேறும் வேலையாளர்.
9. (136 ஆம் அத்தியாயமான) சம்பளச் சடைகள் கட்டளைச்சட்டத்தின்கீழ் தாடிக்கப்பட்ட ஏதேனும் சம்பளச் சடையிலுள்ள எவ்வேறும் தொழில்பயிலுள்ள அல்லது பயிலுனர்.
10. 1990 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க, முன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்விச் சட்டத்தினால் அல்லது 1978 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, பயிலுனர்களின் தொழில் (தனியார்துறைச்) சட்டத்தினால் உள்வாங்கப்படுகின்ற எவ்வேறும் தொழில் பயிலுனர் அல்லது பயிலுனர்.

**வேலையாளர்களின் சூறைத்தபடச் செய்வுபெறும் 21  
வயது**

11. நிலையான காலப்பகுதிக்கான தொழில் ஒப்பந்தமொன்றின்கீழ் அல்லது அமையாற்றலைத் தொழில் ஒப்பந்தமொன்றின்கீழான ஒப்பந்தமொன்றைச் செய்து தொழில் புரிகின்ற எவ்வேறும் வேலையாளர்.
12. தொழில்தகுநரொருவருக்கு நிலையான காலப்பகுதிக்கான தொழில் ஒப்பந்தமொன்றைச் செய்து அதன்கீழ் தொழில்புரிகின்ற எவ்வேறும் வேலையாளர்.
13. தொழில்தகுநரொருவருடன் பருவசாலத் தொழில் ஒப்பந்தமொன்றைச் செய்து அதன்கீழ் தொழில்புரிகின்ற எவ்வேறும் வேலையாளர்.
14. தொழில்தகுநரொருவருடன் சேவை ஒப்பந்தமொன்றைச் செய்கின்ற எவ்வேறும் பகுதியினர் வேலையாளர்.
15. தொழில்தகுநரொருவருடன் சேவை ஒப்பந்தமொன்றைச் செய்கின்ற எவ்வேறும் தகுதிகாண் நிலையிலுள்ள வேலையாளர்.
16. அமையாற்றலைத் தன் மையிலான தொழில் ஒன் நில் ஈடுபடுகின்ற எவ்வேறும் நாட்சம்பளம்பெறும் வேலையாளர்.
17. கற்கை விடுமுறையின்போது ஒரு தற்காலிகக் காலப்பகுதிக்கான தொழில் ஒப்பந்தமொன்றின்கீழ் சேவையாற்றுகின்ற எவ்வேறும் மாணவர்.
18. எவ்வேறும் விட்டு வேலையாளர்.
19. தொழில்தகுநருடன் செய்யப்பட்ட, ஒப்படை அடிப்படையிலான தொழில் ஒப்பந்தமொன்றின்கீழ் சேவையாற்றுகின்ற எவ்வேறும் வேலையாளர்.

---

അംഗാന്ധിക അശുദ്ധ തീരുമാൻ